

**ஸ்ரீராமஜேயம்**  
 “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்  
 தெய்வத்துள் வைக்கப்படும்”



யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பதிதனிலே குணசேகர  
 முதலியார் வழித்தோன்றலில் வந்த சைவவேளான்  
 குலத்திலகர்

**அமர். கிருஷ்ண முருகதாசன்**

(இளைப்பாறிய விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்)

அவர்கள் சிவபதப்பேறு அடைந்தமை குறித்த

**நினைவுமலர்**

2018.10.13



சிவமயம்

வட்டுக்கோட்டை வளர்த்துதூத விவாக பிறப்பு இறப்பு பதிவாளர் பதவி  
பற்றி நின்ற சாந்த குணமும் சல்லடைபோடும் நடையும் தெய்வ பக்தியும்  
சமூக சேவையாளருமான செந்தமிழ்ச் செல்வன்

**அமரர். கிருஷ்ணர் முருகதாசன்**  
**அவர்கள்**



பூஷகப் பிரவேசம்

1952.06.27

பொன்னுலக சகவாசம்

2018.09.13

பூஷகப் பெருவாழ்வில் 66 வருடங்கள்  
திதிவெண்பா

விளம்பி வருஷமதில் தாவிவந்த ஆவணியில்  
விநாயகர் துநிசேர் சதுரத்தியில் - மாண்புல  
வையகத்தில் புகழ்நீள முருகதாசன்  
வையகம்விட்டு ஜயன் கழல் அடைந்த திருநாள்







## சமர்ப்பணம்

எங்கள் குடும்ப ஜோதியாகத் தலைவனாகத்  
தந்தையாக எமை வையத்துள் வாழ்வாங்கு  
வாழ வைத்த தெய்வமாக இருந்த  
எந்தையே! எம் கண்கண்ட நெய்வமே!  
பாசமழை பொழிந்து எமை வளர்த்த தங்களின்  
திருவடித் தாமரைகட்கு இம்மலரும்  
சேர்ந்து மலரக் கண்ணீர் அஞ்சலி உருத்துக்  
கைகூப்பி வணங்கி இம்மலரைச் சமர்ப்பணம்  
செய்கின்றோம்.  
  
மனைவி,  
மக்கள்,  
மருமக்கள்,  
பேரப்பிள்ளைகள்.



சைவத்திருமுறைகள்

விநாயகர் துதி



திருவாக்கும் செய்கரும் கைகட்டும் செஞ்சொற்  
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்  
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்  
காதலாற் கூப்புவர் தம்கை

தேவாரம்

திருச்சிற்றம்பலம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து  
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே  
மன்னே மாமணியே மழுபாடியுள் மாணிக்கமே  
அன்னே உன்னனயல்லால் இனியாரை நினைக்கேனே.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்  
 மிகநல்ல வீணை தடவி  
 மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்  
 உளமே புகுந்த அதனால்  
 ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி  
 சனிபாம் பிரண்டு முடனே  
 ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல  
 அடியாரவர்க்கு மிகவே  
  
 தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி கூடிக  
 காடுடைய சுடலைப் பொடி பூசியென்னுள்ளங் கவர்கள்வன்  
 ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த  
 பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு  
 சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு  
 தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு  
 செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே

பித்தாப்பிறை சூடிபெரு மானேயருளாளா  
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துண்ண  
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் -  
நல்லூரரூட்டுறையுள்  
அத்தா வனக்காளாயினி யல்லே னெனலாமே

தலையே நீ வணங்காய்  
தலைமாலை தலைக்கணிந்து  
தலையாலே பலிதேருந் தலைவனைத்  
தலையே நீ வணங்காய்.

### திருவாசகம்

கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே  
காரிகையார்கள் தம்வாழ்வில் என்வாழ்வு கடைப்படும் ஆகாதே  
மண்களில் வந்து பிறந்திமொறு மறந்திடும் ஆகாதே  
மாலனியா மலர்ப்பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே  
பண்களிர் கூர் தரு பாடலொடாடல் பயின்றிடும் ஆகாதே  
பாண்டி நன்னாடுடையான் படையாட்சிகள் பாடுதும் ஆகாதே  
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே  
மீன்வலை வீசிய காளவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே

## திருவிசைப்பா

நீண்ணி பவளக்குன்றமே நின்ற  
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே  
வேறணி புவனபோகமே யோக  
வெள்ளமே மேருவில் வீரா  
அழுணி சடையெம் அற்புதக்கூத்தா  
அம்பொன்செய் அம்பலத்தரசே  
ஏறணி கொடி எம் சசனே உன்னைத்  
தொண்டனேன் இசையுமாறிசையே.

## திருப்பல்லாண்டு

சீரும் திருவும் பொலியச்  
சிவலோகநாயகன் சேவடிக்கீழ்  
ஆரும் பெறாத அறிவு பெற்றேன்  
பெற்றதார் பெறுவார் உலகில்  
ஊரும் உலகும் கழற உழறி  
உமை மணவாளனுக்காள்  
பாரும் விசம்பும் அறியும் பரிசு  
நாம் பல்லாண்டு கூறுதுமே.

## திருப்புராணம்

இறவாத இன்ப அன்பு

வேண்டிய பின் வேண்டுகின்றார்  
பிறவாமை வேண்டும் மீண்டும்  
பிறப்புண்டேல் உண்ணை என்றும்  
மறவாமை வேண்டும் இன்னும்  
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி  
அறவா நீ ஆடும் போதுன்  
அடியின் கீழிருக்க என்றார்.

## திருப்புகழ்

துள்ளுமத வேட்கை கணையாலே  
தொல்லை நெடு நீலக் கடலாலே  
மெல்லவருஞ் சோலைக் குயிலாலே  
மெய்யிரு குமானனத் தழுவாயே  
தெள்ளு தமிழ்ப்பாடத் தெளிவோனே  
செய்ய குமரேசத் திறலோனே  
வள்ளல் தொழுஞானக் கழலோனே  
வள்ளி மனவாளப் பெருமாளே.

## வீரபத்திரர் பதிகம்

அக்குமணி மிக்கசெக் கச்சடையு  
முக்கண்ணு மாயிரங் கமல முகமும்  
அணிமணிக்குண்டலங் குழைகளுங் குலமலையினழு  
கொழுகு கனகபுயமும்  
தொக்குயர் படைக்கலக் கைகளும்  
மார்பிற்றுலங்கு செம்பொன்னாரமும்  
சுருதியுங் கருதியபரிபுர பதங்களுந்  
தோன்ற வந்தென யானுவாய்  
தக்களோடு மக்கள் மருமக்கள் பக்கத்திலுறை சதுர் முகன்  
முதல் வானவர் தங்கள் கருவங்களதி பங்கம் படச் சிவன்  
தலைமை நிலையிட்ட முதல்வா  
திக்குலவு சோலையும் சாலையும் பாலிற் செறிந்த பிட்டிப்  
பதியில் வாழ் சித்திரவலங்கார பத்திரகாளிக்கன்பு திகழ்  
வீரபத்ர குருவே

## பத்திரகாளி அம்மன் பதிகம்

திருமருவு பரமசங்கர கிருபாகரவரத  
தீரிபுராந்தக பகவணைத்  
திடமனத்துடன்று வடவனத்தினின்று  
சேர்ந்து வாதாடியோடி  
உருமருவு மண்டல மோடன்டர் பயில்  
எண்டிசைகள் உயரண்டரண்ட முழுதும்  
உன்னியெழு கோரி மாவீரி  
சடையன் பாரி உயரி ரீங்காரி கூரி  
மருவுருவு சடிலதரகாளி கங்காளி  
சர்வாணி மாதங்கி கூலி மதமகிட  
சங்காரி வீரஸ்ருங்காரி நெடுவாரி குழ்பாரினிலவும்  
தருமருவு பிட்டிந்கர் உறையுமொரு கெளரியே  
தயவு வைத்தெனை யாளுவாய்  
சத்தியுத்தமி சித்திரமெத்து வித்தகி நித்திய  
சக்தி பத்திரகாளியே அம்மையே.

## கப்பல்பாட்டு

பத்திரகாளி அம்பாள் துதி  
பீடு மிகவுடையாள் பிட்டியம்பதி யுறைவாள்  
சாடும் விளைகள் தகர்த்திடும் சால்புடையாள் தக்கன்செய்  
மமதை வேள்விதனை மாய்த்திடும் மதிநலத்தாள்  
மாண்புடையாள் மலர்த்தாள் சரண்

## கப்பற்பாட்டு

ஏலையெலோ தத்தையா ஏலையெலோ

01. வெய்யகன லோங்கி நிற்காரியம் பார்க்க  
வெம்மறவி பாஞ்சாலி ஆஞ்சான் பிடிக்க  
துய்யகுண மாரீசன் சுக்கான் பிடிக்க  
சொல்லரிய சசனும் ஆட்கணக்கணாக  
பதுமணியில் இந்திரன் கற்புநிலை பார்க்க  
வெற்றிசை வர்ணனும் வெம்பாவே சாம்ப  
ஜூயிலோ இருதாவி ஓடலியாக  
அகலவதி கலாகன்னன் ஆக  
மயில்மேவும் மலைமேவும் ஆகாசக் கடலில்  
வழவுள்ள பாய்விரித்தோடுதே கப்பல்  
(ஏலையெலோ)

02. பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்துப்  
பாங்கான ஓங்காரப் பாய்மரம் நாட்டி  
நெஞ்க மனம் புத்தி அகங்காரம் சித்தம்  
மானாபி மானமும் கயிறாகச் சேர்த்து  
ஜந்தெழுத்தைக் கட்டிச் சரக்காக ஏற்றி  
ஜம்புலன் தன்னிலே சுக்கான் நிறுத்தி  
நெஞ்சுக் கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி  
சிவனுடைய திருப்பொருளைச் சிந்தையில்  
நினைந்து  
தஞ்சல் ஆனந்த வெள்ளத்தில் தானே  
போகுதடா ஏகரதம் சர்வரதம், பிரம்மரதம்  
(ஏலையெலோ)

03. களவையுங் கோளையுந் தள்ளடா தள்ளு  
 கருணைக் கடலிலே தள்ளடா கப்பல்  
 நிரக்குணந் தன்னிலே தள்ளடா தள்ளு  
 நிறைந்த பரிபூரணத்தால் தள்ளடா கப்பல்  
 திக்குத் திசயெங்குந் தள்ளடா தள்ளு  
 திருமந்திரஞ் சொல்லித் தள்ளடா கப்பல்  
 முக்கண்ணை முன்றையுந் தள்ளடா தள்ளு  
 முப்பாலுக் கப்பாலே தள்ளடா கப்பல்  
 பக்கமுடன் கீழ்மேலுந் தள்ளடா தள்ளு  
 பரவெளிக் கப்பாலே போகுதடா கப்பல்  
 (ஏலையெலோ)

04. வீரபத்திர சுவாமியவர் வீரவாள் ஏந்த  
 படைப்தர் காளியம்மை பாணந்தொடுக்க  
 தக்கனதும் எச்சனதும் தலைசரிந்து வீழ  
 அவியுண்ட தேவர்களும் அலறியே ஒட  
 விண்பட்ட பூதங்கள் புண்பட்டு ஒட  
 தலையறுந்த தக்கனுமே தகராகக் கத்த  
 அலைமகளும் கலைமகளும் வெற்றியிசை பாட  
 மலைமகளாம் பார்வதியும் மலர்மாரி சொரிய  
 வட்டுரில் வனிதையர்கள் வரவேற்பு நல்க  
 வழிவழியாய் அடியார்கள் அம்மைபுகழ் பாட  
 புளியமரம் வளர்ந்தோங்கும் பிட்டிநகர் நோக்கிப்  
 பிரியமுடன் கப்பல் வந்து சேர்ந்ததையா சுவாமி  
 (ஏலையெலோ)

### சரஸ்வதி சிந்தனை

புத்தகத்துள்ளுறை மாதே பூவிமலந்துறை வாழ்வே  
 வித்தகப் பெண்பிள்ளை நங்காய் வேதப்  
 பொருளுக்கிறைவி

முத்தின் குடையுடையாளே மூவுலகுந் தொழுதேவி  
 செப்புக் வித்தன் முலையாய் செவ்வரி யோடிய  
 கண்ணாய்

முத்து நிறைந்த வெண்பல்லாய் முருக்கம்பூ மேனி  
நிறத்தாளே  
தக்கோலத்தின்ற துவர்வாயே சரஸ்வதி என்னும்  
திருவே

எக்காலும் உன்னைத்தொழுவோம் எழுத்தறிவு புத்தி  
பண்ணிவைப்பாய்  
ஆக்காயெம் பெருமாட்டி அழகிய பூவனை மீதே

நோக்கேயென் மிடிதீர் நொடடிக்கும் பிராமணத்தி  
நோக்காயோ  
சாலி நெல்லரிசி கொண்டு சரஸ்வதி பூஜை பண்ணி

பாலொடு பழத்தை நிரப்பி பராவித்தொழுவோம் நங்காய்  
நங்காய் நங்காய் நமோஸ்து! ஞானக்கொழுந்தே  
நமோஸ்து!

கலவிக்கரசே நமஸ்தோ! கணக்கறிதேவி நமஸ்தோ!  
சொல்லும் பொருளே நமஸ்தோ! சூட்சமச் சொருபி  
நமஸ்தோ!

### திருமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்  
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்  
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்  
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

சிவசிவ என்கிலர் தீவினையாளர்  
சிவசிவ என்றிடத் தீவினை மாழும்  
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்  
சிவசிவ என்ன சிவகதிதானே.

## பட்டினத்தார் பாடல்

கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி  
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் ஜந்தெழுத்தைச்  
சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்  
எல்லாப்பிழையும் போறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

## வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க மலிவளாம் சுரக்க மன்னன்  
கோன்முறை அரக செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க  
நான்மறை அறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க  
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

ஓம் நமப்பார்வதி பதியே – அரஹரமஹாதேவா  
ஓம் நமப்பார்வதி பதியே – அரஹரமஹாதேவா  
ஓம் நமப்பார்வதி பதியே – அரஹரமஹாதேவா

தென்னாடுடைய சிவனே போற்றி  
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி  
ஸ்ரீ சிற்சபேசா – சிவசிதம்பரம்  
இன்பமே சூழ்க – எல்லோரும் வாழ்க  
இன்பமே சூழ்க – எல்லோரும் வாழ்க  
இன்பமே சூழ்க – எல்லோரும் வாழ்க

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

## அமர். கிருஷ்ண முருகதாசன் அவர்களின் வாழ்வுப் பாதையின் வரலாற்று வடிவங்கள்

இந்துமா கடலின் தங்கத்தீவாகவும், தெய்வத்திருநாடாகவும் திகழ்வது மங்காப்புகழ் கொண்ட ஸழவளாநாடு. இத்திருநாட்டின் வடக்கில் பொருந்தி சிரச என திகழ்ந்த யாழ் குடாநாட்டிலே, வளங்கள் பல சிறந்து நலன்கள் பல நல்விக்கும் தொல்பதி வட்டுக்கோட்டை என பெயர் வாய்ந்த நல்லூராகும். வல்லாரும் நல்லாரும் வளமுடன் வாழும் இத்திருவூரிலே பேரும் புகழும் பெருமளவில் பெற்று வட்டுக்கோட்டை மண்ணில் வாழ்ந்த வேளாள குலத்திலகராம் டாக்டர் அமர். கிருஷ்ண சிவபாக்கியம் தம்பதியினரின் பண்ணிரண்டு ஆண்டு அருந்தவுப் பயணாக சூரிய சந்திரர்களாக சிரேஷ்ட புத்திரன் கோகுலபாலனும் கனிஷ்ட புத்திரனாக முருகதாசனும் மாண்புடன் மண்ணில் அவதரித்தார்கள். குமாரர்கள் இருவரும் இராம இலட்சமணர் போன்று அன்பால் இணைந்து சீரும் சிறப்புமாக வளர்ந்தார்கள்.

1952<sup>ம்</sup> ஆண்டு ஆணி மாதம் 27<sup>ஆம்</sup> திகதி ஜனனமான திருவாளர் முருகதாசன் ஆரம்பக்கல்வியை வட்டுக்கோட்டை யா/வட்டு திருஞான சம்பந்த வித்தியாசாலையிலும், மேற்கல்வியை யா/வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்றார். சைவமும் தமிழும் வளர்ந்தோங்க, சீரும் சிறப்புடனும் வளர்ந்து, தனது உயர்தர க.பொ.த பரிட்சை சித்தியடைந்த பின்பு கட்டுப்பத்தையில் பொறியியலாளர் மாணவராக கற்றார். மற்றும் Homeopathy வைத்தியக் கல்வியிலும் நிபுணத்துவம் பெற்றார். பின்பு சாழுவேல் அன் சன்ஸ்

கம்பனியில் தொழில் முகாரியாக கடமையாற்றிவரும் காலத்தில், 1980<sup>ஆம்</sup> அண்டு ஆகஸ்ட் மாதம் 20<sup>ஆ</sup> திகதியன்று மூளாயூர் திரு கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியான இந்திரானியைக் கரம் பிடித்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகையில், இல்லறவாழ்வில் தங்கள் அன்பின் வெளிப்பாடாக, ஜந்து பொன்முத்துக்களாக ஸோபனா, சங்கீதா, குருணா ஆகிய புத்திரிகளையும் சந்ததி விளங்க ஆண்வாரிகளாக முத்த புத்திரன் சிவசெந்தில் கனிஷ்ட புத்திரன் சிவசயந்தன் ஆகியோரையும் பிள்ளைகளாகப்பெற்று, அவர்களை கல்வி கேள்விகளில் சிறக்க வழிகாட்டியும், பல்கலைகளை பயிற்றுவித்தும், பல சிறப்புத்துறைகளைப் பெற வழிகாட்டியும் ஊக்குவித்தார். பிள்ளைகளைப் பட்டம்பெற வைத்தும், மாபெரும் சபைகளில் மாலைகளை விழவைத்தும் பெருமிதமடைந்தார். எல்லோரையும் சொந்தக் காலில் நிற்க வைத்தும் மனமகிழ்ந்தார். தந்தை மகனுக்காற்றும் உதவியை செவ்வனே செய்து பிள்ளைகளை வையகத்தில் முந்தியிருக்கத் திடம்படச் செய்தார்.

வருங்காலத்தில் தனது தொழில்முகாரி பதவியை விட்டுப்பின், தனது தகப்பனாரின் கைவழிவந்த தொழிலாகிய பதிவாளர் பதவியை 1985<sup>ஆம்</sup> ஆண்டு நவம்பர் 13<sup>ஆம்</sup>திகதி முதல் கடமையேற்று 2012<sup>ஆம்</sup> ஆண்டு யூன் மாதம் 27<sup>ந்</sup> திகதி வரை 27 வருடங்களாக கடமை, கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் கடமை புரியும் காலத்தில் தொழிலுடன் கூடிய சமாதான நீதவானாகவும் சத்தியப்பிரமாணம் பெற்று மக்களால் கௌரவிக்கப்பட்டு பாராட்டுக்களும் பெற்றார். இதுமட்டுமல்லாமல் வட்டு

முன்றாம்பனை ஜக்கிய நாணய சங்கத்தில் இவரது தகப்பனார் டாக்டர் கிருஷ்ணர் செய்து வந்த தொண்டு அளப்பெரியது. டாக்டர் கிருஷ்ணர் பொருளாளராக கடமையாற்றியதுடன் குறிப்பாக சங்க கட்டடம் அமைப்பதற்கு என ஒரு காணியை குறைந்த விலையில் வாங்கி சங்க வளர்ச்சிக்குப் பாடுபட்டார். தகப்பனாரின் இத்தொண்டுகளை மெருகூட்டும் வகையில், இவர் வட்டு முன்றாம்பனை ஜக்கிய நாணய சங்கத்தில் ஆறு வருட காலங்கள் தலைவர் பதவி வகித்து, சங்க வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டும், வட்டுக்கோட்டை கிராம அபிவிருத்திச் சபை தலைவராகவும் பணிபுரிந்து சமூகத்திற்கு பல வழிகளிலும் தொண்டாற்றி பாராட்டும்பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருகையில், தனது சுகவீனங்கள் காரணமாக 70 வயதுவரை சேவை செய்யும் பதிவாளர் பதவியை 60 வயதுடன் நிறுத்தி இளைப்பாறினார்.

இவரது பிள்ளைகளான ஸோபனாவை சித்த வைத்தியராகவும், சங்கீதாவை இலங்கை வங்கி முகாமையாளராகவும், சுகுணாவை பல்வைத்தியராகவும், சிவசெந்திலை தொழில்நுட்ப முகாமையாளராகவும், சிவசயந்தனை கணிய அளவையியலாளராகவும் தொழில்புரிய வைத்து வருங்காலத்தில் உரிய பருவத்தில், பருவத்தே பயிர் செய் எனும் பழமொழிக்கு இணங்க, ஸோபனாவிற்கு அராவிழூர் கமலமூர்த்தி ஆசிரியரையும், சங்கீதாவிற்கு காரைநகர்வாழ் தயானந்தன் ஆசிரியரையும் சுகுணாவிற்கு மாங்குளத்தைச் சேர்ந்த சுபரஞ்சன் கணிய அளவையியலாளரையும் சிவசெந்திலுக்கு மானிப்பாய் வாழ் தர்மி ஆசிரியையையும் சிவசயந்தனுக்கு வவுனியா

வாழ் அனுஜா கணிய அளவையியலாளரையும் திருமணம் செய்து வைத்து பேரக்குழந்தைகளாக முறையே லோகஜன், ஐனோஜன், தக்சிகா, சுபாங்கி, வஷ்டிஹா, ஜீபிகா, சயுரிஹா, கிரிவிகா, டனிரிஹா ஆகியோரையும் பெற்று இன்பக்கடலில் ஆழ்ந்து மகிழ்ந்தார்.

பேரக்குழந்தைகளுடன் கலைநயத்துடன் கொஞ்சி விளையாடி, தக்கசமயத்தில் ஊக்குவிப்புக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து, கல்வியிலும் ஏனைய தறைகளிலும் ஈடுபட வழிகாட்டினார். தக்கநேரத்தில் அன்புடன் அரவணைத்து அறிவுரை கூறி அன்பு பாராட்டுவார். அவர்களின் அன்பின் ஈடுபாட்டால் அவர்களைத் தேடித்தேடி வந்து இனிப்புப்பண்டங்கள் வழங்கி விளையாடி மகிழ்ந்து செல்வார்.

பேரக்குழந்தைகளுடன் கூடிக் குலாவிவரும் வேளையில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வேத்தியர்களின் முழுக்கவனத்துக்குள்ளாகி, அவர்களின் அன்புடனும் ஆதரவுடனும் சுழுகமான முறையில் எதுவித வேதனையும் இன்றி மகனின் அரவணைப்புடனும் கண்காணிப்புடனும் மெல்ல மெல்லமாக மனநிறைவுடன் இறைவன் பாதம் சேர்ந்தார்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

## மனைவி புலம்பல்

எனது தெய்வம் பாயிற் படுக்கையிலே  
பத்து நாட்கள்கூட ஆகவில்லையே  
பாலும் பருக்க வைக்கவில்லையே  
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுக்கு  
ஒரு குறையும் விடவில்லையே  
எல்லோரையும் சமம் என நடாத்தி  
எனக்கும் எதுவித குறையோ  
துன்பமோ கவ்டமோ தரவில்லையே  
எனக்கும் சுகவாழ்வு தந்து  
மெல்ல மெல்ல பாசம் பற்று அறுத்து  
இறைவன் திருவடிகளை அடைந்தார்!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

## அண்பின் உறைவிடம் அப்பா

பாசத்தை மனதில் சுமந்து  
பல கதைகள் வெளியில் பேசி  
பாரினிலே பெருமையுடன்  
பலர் போற்ற எமை வளர்த்தார்

பால் வயிற்றில் பிறந்தேன் என்று  
பலர் மத்தியில் பெருமிதமாய்  
பாசத்துடன் வளர்ந்தாரே – எமை  
பக்குவமாய் வளர்த்தாரே

தந்தை மகற்காற்றும் உதவியினை  
தகுந்த முறையிலாற்றி – மகன்  
தந்தைக்காற்றும் உதவியினை  
தலைநிமிர்ந்தே ஏற்றாரே

ஜும்பொறி களை ஜும்பாலனாக்கி  
ஜயம் திரிபுட அறிவுரைகள் எடுத்தியம்பி  
ஜுக்கியமாக விளங்கிடவே  
ஜனனத்தில் ஒளிர்ந்திட்டார் - எங்கள் அப்பா

தோள் மீது எமைத் தூக்கி  
தோழனாக்கி பல நல்லுரைகள் கூறி  
நல்லெழுமுக்கம் காட்டி  
நல்வாழ்வு தந்தவரே எங்கள் - அப்பா

சிக்கனமாய் வாழ சிறந்த வழிகாட்டி  
துயர் வந்து அழுத கண்ணீரை  
துடைத்தெறிந்தவரே - எங்கள் அப்பா  
நீங்களின்றி நாம் அழுதோம்- இன்று  
நீந்திய கண்ணீரை நிறுத்த...  
யார் அப்பா உள்ளாரோ?

மருமக்கள் புலம்பல்

பெற்றெடுத்த பிள்ளைகளாய்

பேணிவைத்த மாமா

மகள்மாரை மகன்மாரை எமக்கிணைத்து

மனைவாழ்வு தந்த மாமா

உற்று பல மதிப்புகள்

உள்ளிட்ட உரிமைகள் தந்த மாமா

எங்களை பரிதவிக்க விட்டுவிட்டு

எங்கு சென்றீர் எம் மாமா.

பேரப்பிள்ளைகள் புலம்பல்

கதைகள் கூறி ஊக்கமளித்து

எம்மைப் படிக்க வைத்த தாத்தா

கொஞ்சி விளையாடி எம்மனதைக் கொள்ளை கொண்ட தாத்தா

இனிப்புப் பண்டங்கள் தந்து எம்மை தம்வசப்படுத்திய தாத்தா

நித்திரையில் நிலைகொள்ளும் நீங்கள்

நினைக்கலையே எங்களைத் தாத்தா!

## மாதிரி.....

“தங்கச்சி சாப்பிடும்” என ஓர் குரல் - காதில்  
தங்கியிருக்கிறது இன்னும்  
தாங்க முடியவில்லை இன்னும் - அக்குரல்  
இங்கில்லை என நினைக்கையிலே!

வஞ்சகம் இல்லா உள்ளமதில் - கண்டதில்லை  
சஞ்சலம் எந்நானும்  
புறங்கூறாது நேருக்குநேர் விமர்சிக்கும்  
குணமதுதான் காரணமோ!

அன்புடன் அறிவுரை பல கூறி - நாம்  
இன்பமுடன் வாழ வழிசைமத்தீர்  
பொறுமையாய் திட்டமிட்டு பணிகளை - எமக்கு  
பொறுப்புடன் நிறைவேற்றித் தந்தீர்கள்!

நம்ப மறுக்கிறது மாமா - நடந்ததை  
ஏற்க வெறுக்கிறது மனம்  
கண்முடி சயனத்தில் இருந்தபோதும் நினைக்கவில்லை-தாங்கள்  
விண்டேடிச் செல்ல முனைகிறீர்கள் என  
மறுபிறவி என்பது உண்மையெனில் - மீண்டும்  
வருவீர்கள் எமக்கு வழிகாட்ட!

## அண்ணனின் புலம்பல்

ஈருடலும் ஒருயிருமாக வாழ்ந்தோம் தம்பி  
நீண்டகாலமாக நேரில் பார்க்க முடியவில்லையே  
ஆனாலும் கிழமைக்கு ஒரு தடவை ஆசை தீர்  
தொலைபேசி மூலம் கதைத்து மகிழ்ந்தோம்  
இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்  
இறைவனுக்கு எங்கள் அன்பைப் பொறுக்க முடியவில்லையே  
தம்பியாக இருந்தாலும் தக்க சமயத்தில்  
எமக்கு பல வழிகளில் வழிப்படுத்துவீரே  
எங்கள் பரம்பரை விளங்க பல வழிகளில்  
பேரும் புகழுமாக விளங்க வைத்தீரே  
எங்கள் உறவினர்களுக்கும் சமுகத்திற்கும்  
பல வழிகளில் தொண்டாற்றினீரே  
உமது புகழ் என்றும் எங்கும் விளங்கும்  
உமது பிரிவு எம்மை வாட்டுகிறதே  
என் ஆருயிர் தம்பியின் ஆத்ம சாந்திக்காக  
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

## அப்பா வாழ்க்கையில் கடைப்பிடித்த வாசகங்கள்

1. நேரத்துடன் உறங்கி அதிகாலையில் எழு
2. செய்யும் தொழிலே தெய்வும்
3. நேரம் தவறுதல் கூடாது
4. கடமை தவறுதல் கூடாது
5. அறத்தேட்டம் வைத்தியருக்கு
6. வாய் வாழ்த்தா விடினும் வயிறு வாழ்த்தும்
7. செய்கலி அடிக்கக்கூடாது
8. கொத்து அளவு அடிக்கக்கூடாது
9. படைத்தவன் பாடி அளப்பான்
10. கல்விசெல்வம் நிலையானது
11. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
12. உடையவன் பாராவிடின் ஒருமுழும் கட்டை
13. விரலுக்குத் தக்க வீக்கம்
14. போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து
15. இருந்தமுதவனுக்கு இருந்தமு நின்றமுதவனுக்கு நின்றமு
16. செய்நன்றி மறவாதே
17. தன்வினை தன்னைச் சூடும்
18. நன்மை செய்யாவிடினும் தீமை செய்யாதே
19. உப்பில்லாவிடின்தான் உப்பின்அருமை தெரியும்
20. நம்பிக்கைத் துரோகம் செய்யாதே
21. தாரமும் குருவும் தலைவிதிப்படி
22. நல்லவற்றைக்கேள், தீயவற்றைக் கேளாதே
23. நல்லவற்றைப்பார், தீயவற்றைப் பாராதே
24. நல்லாரோடு சேர், தீயவரோடு சேராதே
25. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

## நன்றி நவிலல்

எனது அன்புக் கணவரும்  
ஈங்கள் அன்புத் தந்தையுமாகிய  
அமரர். கிருஷ்ணர் முருகதாசன் அவர்கள்  
இயற்கை எய்திய ஞான்று  
அவரது ஈமக்கிரியைகளிற் கலந்துகொண்டு  
அனுதாபச் செய்திகள் அனுப்பியும்  
கண்ணீர் அஞ்சலி வெளியிட்டும்  
இரங்கலுரைகள் தந்தும்  
மலர் வளையம் மலர்மாலை சூட்டியும்  
வீட்டுக் கிரியைகளில் பங்குகொண்டும்  
உதவி அளித்த  
உற்றார், உறவினர், நண்பர்கள்  
யாவருக்கும்  
எமது உளங்கனிந்த நன்றியை நவிலகின்றோம்.

“ஸ்ரீகைலாஸ்”  
வட்டுக்கோட்டை

குடும்பத்தினர்




## வாய்மை

நினைவு சூதாக வரும்  
உறைப்பாலே குடும்ப தொழில்  
முதல் வாய்மை நிறைவேசி வரும்  
ஏனென் என்ற அளவில்  
போலிடிக்ஸ் குடும்பத்தினை வரும்.  
நினைவு நிறைவேசி வரும்  
உறைப்பாலே குடும்பத்தினை வரும்  
ஏனென் என்ற அளவில்  
போலிடிக்ஸ் குடும்பத்தினை வரும்.  
நினைவு நிறைவேசி வரும்  
உறைப்பாலே குடும்பத்தினை வரும்  
ஏனென் என்ற அளவில்  
போலிடிக்ஸ் குடும்பத்தினை வரும்.



ஸ்ரீ சுதா ரேஷனீயரினால் வலிமேற்ற பிழப்பு, இனிப் பதினாறுமுடியில் கி. முருகதூரன் சுமதன் நீங்களான் பாட்டுப் பெற்றுக்கொடிட அனைதி ஏடுப் பணிகளுப் பாட்டு எல்லோர்து வசூலி முறை வசூலி நடத்தப்பட வசூலவைக்குதிலும் பாட்டு விழுவிலும் பிரதீச செயல்வையில் கர். சுந்தரிசா, வாழ்யானங்க கல்வூரி அதிர் கு. இராசநாயகம், சாலூட் பதில் நீதிவான் மு. சுப்ரமநியன் உட்டுப் பல விழுதுகளில் கல்வூரி பாப்புமினுக் கல்வூரி ஒட்டு மண்டபத்தில் நன்றாக வெற்ற மாரபுடைய நிகழ்வில் விழு நூவகர் மாற்றுப்பாகக் கல்வூரி அதிர்ராஸ் போன்னால் போத்துக் கேள்விக்காட்டி காாசி.





தனது ஜந்து பிள்ளைகளுடன் நிற்றல்





தன்கு திருமண நிகழ்வின் பீரா

தன்கு திருமண பத்தி நிகழ்வில் தன்கு  
தங்கை மற்றும் மாஸனாட்டுன்





கலை முனிப்பான் கலைஞர் ஆலைத்தில்  
கவுமி விடியன வகுப்பு காலி




நூல்தோகை கீவுகளில் சீலக

நூலாலேசீலுப்பி நூலு  
நூலாலேசீலுப்பி நூலு  
நூலாலேசீலுப்பி நூலு








## சாவழி



இராச வல்லபமுதலி



ஏகாம்பிகை	பத்மராணி	ஜெயராணி	ஞானாம்பிகை	இந்திராணி
+ விலாயநாதன்	+ ஏகாம்பர	+ மனோகரன் (அமரர்)	+ தனராஜ்	

பிரியதர்சினி சகந்தி பூலோகசந்தரம் நிரஞ்சனி	மூர்த்தி (அமரர்)	அஞ்சனா	→ நஜிதா → கீர்த்திகா → திருக்குமரன் → ஏகவரதன்
--	---------------------	--------	--

கீதா + ானந்தன் ங்கசிகா ஸ்பிகா விரிவிகா	சுகுணா + சபரஞ்சன் → வஷ்டிஹா → சயுற்றிஹா → டனிற்றிஹா	சிவசெந்தில் + தர்மி	சிவசயந்தன் + அனுஜா
---	--	---------------------------	--------------------------



